

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவாரூர்

CC.No. 12 / 2025

PW : 20

பெயர்	:	திரு. வினோத்பாபு	த / பெ.	:	திரு.
கிராமம்	:		தாலுக்கா	:	
ஜாதி	:		தொழில்	:	
மதம்	:		வயது	:	

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் 13 ம் தேதி பிரிவு 4 ஆணையுறுதி சட்டம் 1969 ன் படி திரு. V. சுந்தரராஜ், M.L., அவர்கள் முன்பாக ஆணையிட்டு உறுதி கூறப்பட்டது.

13.06.2025

முதல் விசாரணை

நான் தற்போது நாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் வழங்கும் பிரிவில் முதன்மை மேலாளராக பணிபுரிகிறேன். கடந்த 14.06.2021 ம் தேதியிலிருந்து 07.05.2024 வரை வலங்கைமான் பாரத ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்தேன். 10.03.2022 ம் தேதி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கவிதா என்பவரின் கணக்கு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு தரும்படி கேட்டார்கள். வழக்கு சம்பந்தமான கேட்டதால் கவிதா என்பவரின் சேமிப்பு கணக்கு எண் 20287235640 என்ற கணக்கின் வரவு செலவுகள் 01.01.2011

லிருந்து 31.12.2020 வரை கணக்கின் பரிவர்த்தனை விவரங்களை போலிசாரிடம் ஒப்படைத்தேன். என்னிடம் காட்டப்படுவது நான் கொடுத்த ஸ்டேட்மெண்ட்தான். அந்த வரவுசெலவு ஸ்டேட்மெண்ட் அசாஆ 67 ஆகும். (எதிரிதர்ப்பு கற்றறிந்த வழக்கறிஞரின் ஆட்சேபணையோடு குறியீடு செய்யப்படுகிறது) இது சம்பந்தமாக வணிக பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் என்னை விசாரித்தார்கள்.

குறுக்குவிசாரணை

வங்கிகளுக்கெல்லாம் வங்கியியல் நடைமுறை சட்டம் என்று உள்ளது என்றால் சரிதான். அதன்படி கடைபிடித்துதான் வங்கி பணிகளை செய்யவேண்டும். வணிக பொருளாதார குற்றப்பிரிவி அதிகாரிகள் எங்கள் வங்கியில் கடிதம் மூலமாகதான் ஸ்டேட்மெண்ட் கேட்டார்கள் என்றால் சரிதான். இந்த வழக்கில் அதுபோலதான் கடிதம் மூலமாக கேட்கப்பட்டது. அந்த கடிதத்தின் நகலை போலிசாரின் விசாரணையின்போது நான் ஒப்படைத்தேனா என்றால் கொடுக்கவில்லை. வங்கியின் ரெக்கார்ட்டில் உள்ளது. நான் வழங்கிய அசாஆ 67 ஐ வழங்க எனது மேல்அதிகாரியிடம் அனுமதி கேட்டேனா என்றால் அவ்வாறு கேட்கதேவையில்லை நானே முடிவெடுக்கும் அதிகாரி ஆவேன். அசாஆ 67 நேரடியாகதான் காவல் துறை

அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. கடிதம் மூலம் அனுப்பப்படவில்லை. அவ்வாறு கொடுத்தபோது இன்ன தேதியில் வங்கிக்கு வந்தார்கள் என்பது வங்கி ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்றால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நான் அதுபோல் பதிவுசெய்யவில்லை என்றும் வழக்கிற்காக பொய்யாக சொல்கிறேன் என்றும் சொன்னால் சரியல்ல. வாடிக்கையாளருடைய தனிப்பட்ட உரிமையை கடைபிடிக்கவேண்டும் என்பது வங்கி விதிகளின்படி கடைபிடிக்கவேண்டும். இந்த வழக்கில் அசாஆ 67 கொடுப்பதற்கு முன்பாக அந்த தனிப்பட்ட வாடிக்கையாளரிடம் போன்செய்து அதிகாரிகள் 10 வருட வரவுசெலவு கணக்கு விவரங்களை கேட்கிறார்கள், தரலாமா என கேட்டேனா என்றால் போன்செய்து கேட்டுத்தான் ஸ்டேட்மெண்ட் கொடுத்தேன். நான் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் வங்கியியல் நடைமுறை சட்ட விதிகளை மீறி நான் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளேன் என்றால் சரியல்ல. எங்கள் வங்கியில் இந்த வழக்கின் தொடர்புடைய தனிநபருக்கு ஸ்டேட்மெண்ட் தரலாமா என்பது குறித்து எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்ட விவரம் பதியப்பட்டுள்ளதா என்றால் இல்லை. அசாஆ 67 ல் பெயர் கே.கவிதா என்றும், எண் 6, நீத்துக்காரத்தெரு, வலங்கைமான என்று முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது என்றால் சரிதான்.

வாடிக்கையாளரின் கணவர் பெயரோ தந்தை பெயரோ குறிப்பிடப்படவில்லை என்றால் சரிதான். இந்த குறிப்பு மற்றும் கணக்கு எண் எதிரியுடையது அல்ல என்றால் சரியல்ல. இந்த எதிரியுடைய தந்தை பெயர் மாரிமுத்து என்றும், கணவர் பெயர் சக்திவேல் என்றும் சொன்னால் அதுபற்றி எனக்கு தெரியாது. அசா ஆ 67 ஆவணம் சட்டப்படி ஏற்புடையதல்ல என்றால் சரியல்ல. அசாஆ 67 ஐ எந்த தேதியில் போலிஸ் அதிகாரிகள் கேட்டார்கள், நான் எந்த தேதியில் வழங்கினேன் என்ற விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் இல்லை.

தலைமை நீதித்துறை நடுவர்,
திருவாரூர்.